

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

இலங்கை ரேபிள் ரெனிஸ் சங்கத்தின் (“சங்கம்”) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் வருமான செலவுக் கூற்று, மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க விளையாட்டுக்கள் (திருத்திய) அதிகாரச்சட்டத்தின் 9 ஆம் பிரிவால் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 21அ ஆம் பிரிவு என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

சங்கத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக நான் அபிப்பிராயம் ஒன்றை வெளியிடவில்லை. எனது அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றை வழங்குவதற்குப் போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ள எனக்கு முடியாமல் இருந்தது.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் அடிப்படையில் நிதி நிலைமைக் கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்பட்ட பொருண்மையான உருப்படிகள் மாற்று முறைமைகள் மூலம் உறுதிப்படுத்துவதற்கு அல்லது மெய்மையாய்வு செய்வதற்கு முடியாதிருந்தது. இதன் காரணமாக, நிதி நிலைமைக் கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றிலும் உள்ள பெறுமதிகள் அல்லது உருப்படிகளில் அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத பெறுமதிகள் அல்லது கொடுக்கல் வாங்கல்கள் எதனையும் சீராக்கம் செய்வது அவசியமானதென நிச்சயிக்க முடியாதுள்ளேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சங்கத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சங்கத்தைக் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சங்கம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சங்கத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சங்கத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளருடைய பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது பொறுப்பாகும். இருப்பினும், எனது அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் காரணமாக, இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றை வழங்குவதற்குப் போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ள எனக்கு முடியாமல் இருந்தது.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்)

உரிய தொடர்புடைய நியமங்களுடனான இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
எஸ்எம்ஈஎஸ்களுக்கான இலங்கை கணக்கீட்டுத் நியமத்தின் 2ஆம் பிரிவின் 2.52 ஆம் பந்தியின் படி, வருமானம் மற்றும் செலவுகள் ஒன்றோடொன்று ஈடுசெய்ய இயலாது. இதற்கு முரணாக, இச்சங்கம் ரூபா 27,956,094 தொகையிலான செலவுகளை வருமானத்திற்கு எதிராக ஈடுசெய்துள்ளதுடன், அதன் தேறிய தொகை மாத்திரம் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள வருமானம் மற்றும் செலவுகள் அதே அளவிலான தொகையினால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	நியமமானது அனுமதிக்கவில்லையாயின், வருமானம் மற்றும் செலவுகள் ஒன்றையொன்று ஈடுசெய்ய இயலாது.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தலின்படி, மீளாய்வாண்டினுள் சங்கத்திற்கு ரூபா 1,250,000 தொகையானது வழங்கப்பட்டுள்ளது. எனினும், இத்தொகையிலிருந்து ரூபா 250,000 தொகையானது மீளாய்வாண்டினுள் கணக்கில் காட்டப்படவில்லை. இதன் விளைவாக, நிதிக்கூற்றுக்களில்	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	அனைத்து மானியங்களும் நிதிக்கூற்றுக்களில் பதியப்படுவதை உறுதி செய்வதற்கான முறையான நடைமுறைகளை நிறுவுதல்.

காண்பிக்கப்பட்டுள்ள வருமானம் மற்றும் நடைமுறைச் சொத்துகளும் அதே தொகையினால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன.

- (ஆ) மீளாய்வாண்டில் மேல் மாகாண கருத்துக்கள் எதுவும் அனைத்து மேசைப்பந்து சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிகளும் முறையாகக் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய இளையோர் மேசைப்பந்து கணக்கீடு சாம்பியன்ஷிப் போட்டியின் செய்யப்படுவதுடன், செலவுகளை ஈடு செய்யும் நிதிக்கூற்றுக்களில் பொருட்டு, தலா ரூபா 5,000 வெளிப்படுத்தப்படவும் பெறுமதியான அட்டைகளை வேண்டும். அச்சிட்டு நிதி திரட்டும் வேலைத்திட்டமொன்று சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், இவ்வேலைத்திட்டமானது நிறைவேற்றுக் குழுவின் எவ்வித அனுமதியுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியானது நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டு கணக்கில் காட்டப்படவில்லை. மேலும், அச்சிடப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட மொத்த நிதித் தொகை தொடர்பான விபரங்கள் கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

1.5.3 கணக்காய்விற்கான ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமை

விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்படாத சான்று	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) செலவுகள்	4,599,773	பற்றுச் சீட்டுக்கள், விலைப் பட்டியல்கள், மற்றும் ஏனைய துணைச் சான்றுகள்.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	கணக்காய்வு அவதானிப்புக்களின் திருப்திகரமான தன்மைக்குத் தேவையான துணைச் சான்றுகளை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) ஏனைய வருமானம்	2,164,017	விரிவான அட்டவணை மற்றும் துணைச் சான்றுகள்.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு மற்றும் அதற்கான திருத்தங்கள்	வருமான வரி செலுத்தும் நோக்கத்திற்காக, இச்சங்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, வருமான வரிக்கான பதிவினை மேற்கொள்ளுதல் வேண்டும்.
(ஆ) 2024 மே 03 ஆம் திகதியிடப்பட்ட 2382/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சங்கங்கள் ஒழுங்குவிதிகளின் பகுதி III இன் 6 (i) ஆம் பிரிவு	நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் மேசைப்பந்து விளையாட்டின் அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கான செயல்முன்னேற்ற அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	தீர்மானம் எடுத்தலை இலகுவடுத்துவதற்காக, செயல்முன்னேற்ற அறிக்கை உரிய காலத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
(இ) 2021 திசம்பர் 15 ஆம் திகதியிடப்பட்ட, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட "தேசிய விளையாட்டுச் சங்கங்கள்/ சம்மேளனங்களின் செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் (i) 3(iii)ஆம் பிரிவு	விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெறப்பட வேண்டிய தேவையான அனுமதியினைப் பெறாமல், இச்சங்கமானது மூன்று (03) வங்கி நடைமுறைக் கணக்குகளைப் பேணியுள்ளது.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	வங்கிக் கணக்குகளுக்கான அனுமதியினைப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

(ii) 3(iv)ஆம் பிரிவு	2024 டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு, ரூபா 5,751,000 பெறுமதியிலான நிலையான சொத்துக்களுக்குரிய நிலையான சொத்துப் பதிவேட்டினை இச்சங்கம் பேணிப் பராமரித்திருக்கவில்லை.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட வில்லை.	நிலையான சொத்துக்களைச் சரியாகக் கட்டுப்படுத்துவதற்காக நிலையான சொத்துப் பதிவேட்டைப் பேணிப் பராமரிக்க வேண்டும்.
(iii) (ix)ஆம் பிரிவு	மீளாய்வாண்டில், சங்கமானது 45 தடவைகள் மொத்தம் ரூபா 9,904,268 முற்பணமாகக் கொடுத்திருந்தாலும், அதற்கான முற்பணப் பதிவேட்டைப் பராமரிக்கத் தவறியுள்ளது.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட வில்லை.	முற்பணங்களை முறையாகக் கட்டுப்படுத்த முற்பணப் பதிவேட்டைப் பேணிப் பராமரிக்க வேண்டும்.
(iv) (xii)ஆம் பிரிவு	மீளாய்வாண்டின் இலாபத்திற்கு எதிராக, விளையாட்டுத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் இணக்கப்பாட்டையும் விசேட பொதுக்கூட்டத்தின் அனுமதியையும் பெறாமல், இச்சங்கம் முறையே ரூபா 47,020 காசுக் கையிருப்பினையும் மற்றும் ரூபா 81,478 முன்பணங்களையும் பதிவழித்துள்ளது.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட வில்லை.	பதிவழிக்கப்பட்ட மீதிகள் சம்பந்தமாக, விளையாட்டுத்துறை திணைக்கள பொது இயக்குநரின் சம்மதத்தையும் விசேட பொதுக்கூட்டத்தின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சங்கத்தின் மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 6,122,280 ஆன மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 640,458 ஆக இருந்தது. எனவே, நிதி விளைவுகளில் ரூபா 5,481,822 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது ரூபா 7,756,162 ஆல் சேவைக் கட்டணம் குறைவடைந்தமையே இம்முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இச்சங்கத்தின் அரசியலமைப்பைத் திருத்தும் செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமை ஆகிய காரணங்களினால், 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதியிடப்பட்ட 2451/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், விளையாட்டுத்துறை அமைச்சரினால் 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இச்சங்கத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	இச்சங்கத்தின் அரசியலமைப்பைத் திருத்தும் செயல்முறையைப் பூர்த்தி செய்வதற்கும், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் சங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) விளையாட்டு நாள்காட்டியின்படி 2024 ஆம் ஆண்டிற்காகத் திட்டமிடப்பட்டிருந்த எட்டு (08) சர்வதேசப் போட்டிகளில் இரண்டு (02) போட்டிகளும், ஒன்பது (09) உள்ளநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு (02) போட்டிகளும் மாத்திரமே மீளாய்வாண்டில் நடாத்தப்பட்டிருந்தன.	கருத்துக்கள் எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.	வருடாந்த விளையாட்டு நாள்காட்டியில் சேர்க்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடாத்துவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.